

திருவருகைக்காலம் முதல் வாரம் - ஞாயிறு

முதல் ஆண்டு

திருப்பலி முன்னுரை

புதிய திருவழிபாட்டு ஆண்டைத் தொடங்கவும், பிறக்க இருக்கும் இறைமகனின் வரவை எதிர்நோக்கவும், அதற்கு நம்மை தயார்படுத்தவும் இன்றைய திருவருகைக்கால முதலாம் ஞாயிறு நம்மை அழைக்கின்றது.

திருவருகைக் காலத்தில் நாம் வழக்கமாக செய்வது, பீடத்தில் ஏற்றப்படும் நான்கு வண்ண மெழுகுதிரிகள் தான். இந்த முதல் வாரத்தில் ஏற்றப்படும் மெழுகுவர்த்தி நமக்கு வெளிப்படுத்துவது எதிர்நோக்கு எனும் மாண்பினைத் தான்.

எதிர்நோக்கு என்பதற்கும் எதிர்பார்ப்பு என்பதற்கும் பெரியதொரு வித்தியாசம் உண்டு. எதிர்பார்ப்பு என்பது நம்பிக்கை அற்ற காத்திருப்பு. எதிர்நோக்கு என்பது உறுதியான நம்பிக்கை கொண்ட காத்திருப்பு. எனவே இறைமகன் இயேசு பிறப்பார் என்பதும் பாவத்தளையிலிருந்து நம்மை மீட்டெடுப்பார் என்ற எதிர்நோக்குடன் காத்திருப்போம்.

இன்றைய முதல் வாசகத்தில் நாம் ஆண்டவரின் ஒளியில் நடப்போம் என்று அடிமை வாழ்வில் சிக்குண்ட மக்களுக்கு எசாயா வாக்கினர் இறைவாக்கு உரைப்பதை காண்கின்றோம். ஆண்டவரின் ஒளி ஏற்றப்படும்போது அடிமை என்னும் இருள் அகற்றப்படுகின்றது. நாமும் ஆண்டவரின் ஒளியை நமக்குள் ஏற்றி, நாம் அடிமைப்பட்டுள்ள செயல்களில் இருந்து விடுபட்டு இறை ஒளியில் நடப்போம்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில், 'ஆண்டவரின் வருகைக்காக உங்களை ஆயத்தப்படுத்திக் கொள்ளுங்கள், விழிப்பாயிருங்கள்' என்கிறார் இயேசு கிறிஸ்து.

இலக்கினை உன் கண்முன் நிறுத்து

அதை அடைய நேரிய வழியில்

உன் கால்களை செலுத்து.

மனிதனுக்குரிய மாண்பை செலுத்து

மனங்குளிர நல் அன்பைக் கொடுத்து.

இவையே இறைவன் நம்மிடம் எதிர்நோக்குபவை. இவை நம்முள் இருந்தால் அழிக்கப்பட்ட மக்களிடையே இறைவனால் காப்பாற்றப்பட்ட நோவா போல நாமும் அக்கிரமமான உலகத்தில் அமைதியுடன் மீட்கப்படுவோம் என்ற எதிர் நோக்குடன் இப்பலியில் பங்கேற்போம்.

மன்றாட்டுக்கள்:

பதில்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

1. ஆண்டவரின் ஒளியில் நடக்க அழைப்பவரே இறைவா!

எம் திருஅவையை வழிநடத்தும் திருத்தந்தை, திருஅவை பணியாளர்கள் இறை ஒளியில் நடக்கவும், மக்களை இறையாட்சிப் பாதையில் நடத்திச் செல்லவும், பாவ இருளை மனதில் அகற்றி, ஆண்டவரின் ஒளியில் நடைபோடவும் வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2. ஆயத்தமாய் இருங்கள் என்றவரே எம் இறைவா!

எம் நாட்டை ஆளும் ஆட்சியாளர்கள், பணிபுரியும் அரசு அதிகாரிகள், தங்களுக்கு அளிக்கப்பட்ட வாய்ப்பு மக்களுக்கு சேவை செய்யவே என்பதை மனதில் கொண்டு, நாடும் மக்களும் வளர்ச்சி அடைய தேவையான திட்டங்களை செயல்படுத்தவும், மக்களை பிரித்தாளும் போக்கினை விட்டொழித்து நலம் தரும் ஆட்சி செய்ய நல்லறிவு தரவேண்டுமென இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. எதிர்நோக்கோடு வாழ கற்று தருபவரே எம் இறைவா!

எம் நாட்டில், எம் பகுதியில் தனிமை, நோய், வன்முறை போன்ற காரணங்களால் வாழ்வில் நம்பிக்கை இழந்து வாடும் சகோதர சகோதரிகள் உம் மீது நம்பிக்கையில் உறுதிப்படவு, பசியற்ற கல்வி பெற்ற உலகை எம் எதிர்நோக்காக கொண்டு, ஒருவர் மற்றவருக்கு உதவும் மனப்பான்மை தரவேண்டுமென இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. இயற்கையை நேசிக்கச் செய்பவரே எம் இறைவா!

நீர் தந்தமைக்காக மழைக்காக நன்றி. எம் பகுதியில் வேளாண்மை சிறப்படையவும், நீர்நிலைகள் மாசடையாமல் காக்கப்படவும், மக்கள் விழிப்புணர்வுடன் நீரை பயன்படுத்தவும், விளைச்சலுக்கு ஏற்ற காலச் சூழ்நிலையை தந்து ஆசீர்வதிக்கவும், குடும்ப அமைதி, சந்தோஷம் பெருகவும், கல்வி, வேலைவாய்ப்பு, திருமணம், குழந்தை வரம் வேண்டுவோர் உமது அருளால் பெற்று மகிழவும் வரம் அருள வேண்டுமென்று உம்மை கெஞ்சி மன்றாடுகின்றோம்.

நன்றி: திருமதி ஜோஸ்பின் சாந்தா லாரன்ஸ், பாலூர்சத்திரம்.

“கடவுள் அன்பாய் இருக்கிறார்!” 1 யோவா 04: 16

மறைத்திரு. அமிர்தராச சுந்தர் ஜா.

info.arulvakku@gmail.com; + 91 944 314 0660; www.arulvakku.com